

# 7

## நாணயக் கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன்

**ஒ**நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளின் நோக்கில் இலங்கை மத்திய வங்கியானது 2018இன் முதல் ஒன்பதுமாத காலப்பகுதியில் நாணயக் கொள்கையை நடாத்துவதில் ஒரு முன்னேச்சரிக்கையுடனான அனுகுமுறையினைப் பின்பற்றியது. பணவீக்கம் மற்றும் பணவீக்கத் தோற்றுப்பாட்டின் சாதகமான அபிவிருத்திகளினையும் உண்மைப் பொருளாதாரத்தின் சராசரியைவிடத் தாழ்ந்த செயலாற்றுத்தினையும் கரிசனையில் கொண்டு மத்திய வங்கி 2015 இறுதியில் தொடங்கிய நாணயக் கொள்கை இறுத்கமாக்குதலினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு 2018 ஏப்ரிலில் சமிக்கனு வழங்கியது. இதன்படி, மத்திய வங்கி துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளினால் 8.50 சதவீதத்திற்குக் குறைத்த அதேவேளையில் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை மாற்றுவின்றி 7.25 சதவீதத்தினால் பேணி அதன்மூலம் கொள்கை வட்டிவீத வீச்சின் பிரப்பினை 150 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 125 அடிப்படைப்புள்ளிகளிற்கு குறுக்கமடையச் செய்தது. இருப்பினும், பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையின் ஸ்திரத்தன்மையை பாதிப்படையச் செய்த உலக அபிவிருத்திகளின் தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு மத்திய வங்கியானது தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஒரு நடுநிலையான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைப் பேணிக் கொண்டது. உள்நாட்டில் பெற்றோலிய உற்பத்திகளின் விலைகள் மற்றும் ஏனைய நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல்நோக்கிய திருத்தத்தினால் பணவீக்கத்திலேப்பட்ட தற்காலிக உயர்விற்கு மாறாக 2018இன் முதல் ஒன்பதுமாத காலப்பகுதியில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் இலக்கிடப்பட்ட வீச்சான 4-6 சதவீதத்தினுள் பெருமளவில் தொடர்ந்துமிருந்ததாடன் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டதாகவிருந்தது. இதேவேளையில், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் இரண்டினையும் அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கத்தினால் அளவிடப்பட்டவாறான கேள்வித் தாண்டல் பணவீக்கமும் தாழ்ந்ததாகவே காணப்பட்டது. ஆய்வுக்குரிய காலத்தின் பெருமளவான காலப்பகுதியில் உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மை பெருமளவில் மிகையாகத் தொடர்ந்துமிருந்தாயினும் குறிப்பாக 2018 யூன், யூலை மற்றும் செத்தெம்பரில் திரவத்தன்மை பற்றாக்குறை மட்டங்களுக்குத் திரும்பியது. 2018 ஏப்ரிலிலின் கொள்கை வட்டியின் குறைப்பிற்கும் மேம்பட்ட சந்தைத் திரவத்தன்மை நிலைப்பாடுகளிற்கும் குறுங்கால வட்டி வீதங்கள் பதிலிறுத்துதென்னிம் வெளிநாட்டு செலாவணிச் சந்தை அழுத்தங்களைக் கொண்ட காலங்களில் கொள்கை வட்டி வீத வீசின் மேல் எல்லையை நோக்கிய சில மேல்நோக்கிய அசைவுகள் அனுமதிக்கப்பட்டன. அரச பினையங்களின் விலைவுகள் கலப்பான அசைவுகளைக் காட்டிய அதேவேளையில் பெரும்பாலான ஏனைய சந்தை வட்டி வீதங்கள் பெயராவு மற்றும் உண்மை நியதிகள் இரண்டிலும் ஒப்பட்டாவில் உயர்ந்த மட்டங்களில் தொடர்ந்துமிருந்தன. கடந்த காலத்தில் பேணப்பட்டு வந்த இறுத்கமான நாணயக்கொள்கை நிலைப்பாட்டிற்கு பதிலிறுத்தி தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சியின் படிப்படியான குறைவடைதலினால் பெருமளவில் உந்தப்பட்டு வரிந்த பண நிரம்பலின் வளர்ச்சி தொடர்ந்தும் மிதமடைந்தது. வங்கித்தொழில்துறையிடமிருந்து அரசினால் பெறப்பட்ட கொடுகடன் ஒரு மெதுவான வேகத்தில் அதிகரித்த அதேவேளையில் வர்த்தக வங்கிகளினால் அரச கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் குறிப்பிடத்தக்களவில் விரிவடைந்தது. முன்னோக்கி நோக்குகையில், சாத்தியமான குறுங்கால விலை அழுத்தங்களுக்கு மாறாக நடுத்தர காலத்தில் பணவீக்கத் தோற்றுப்பாடு தொடர்ந்தும் அனுகூலமாகவே காணப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டளவில் நெகிழ்ச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலெற்கு நிலைமாறுதல் தொடர்பில் கணிசமான முன்னேற்றத்தினை ஆண்டு காலத்தில் மத்திய வங்கி எய்தியுள்ளது.

## மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு


- நடுத்தரகாலத்தில் நடு ஒற்றை இலக்கங்களில் பணவீக்கத்தினை நிலைப்படுத்தி அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் நிலைத்து நிற்கும் வளர்ச்சிப் போக்கிற்கு வசதியளிப்பதனை நோக்காகக் கொண்டு நெகிழிச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலினை நோக்கிய அசைவிற்கு ஒத்திசைவாக மத்திய வங்கி ஒரு மேம்பாட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் நாணயக் கொள்கையை நடாத்தியது. நெகிழிச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் நோக்கிய அசைவின் ஒரு முக்கிய படிமுறையாக, 2015இல் ஒரு மேம்பாட்டமைப்பாட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பினைப் பின்பற்றியதுடன் மத்திய வங்கி படிப்படியாக நாணயக் கட்டமைப்பிலிருந்து விலகியது. இந்த இடைக்கால ஒழுங்கின் கீழ், சந்தை வட்டி வீதங்களை வழிப்படுத்துகின்ற தொழிற்பாட்டு இலக்காக சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் தொழிற்படும் வேளையில் நாணயக் கொள்கையை நடாத்துவதில் ஒரு முக்கிய குறிகாட்டி இடைநிலை மாறியாக விரிந்த பணநிரம்பல் ( $M_{2b}$ ) பயன்படுத்தப்படுகின்றது. மேலும், சந்தையை அடிப்படையாகக் கொண்ட நாணயக் கொள்கைக் கருவிகள், குறிப்பாக கொள்கை வட்டி வீதங்களும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளும், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தினை வழிநடாத்துவதற்கான முக்கிய நாணயக் கொள்கை கருவிகளாக தொடர்ந்துமிருந்து வருகின்றன. ஆண்டுகாலப்பகுதியில் மத்திய வங்கி நாணயக் கொள்கை நடாத்துக்கலை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை தொடர்ந்தும் மேற்கொண்ட வேளையில் 2020 ஆம் ஆண்டளவில் நெகிழிச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலின் சுழுகமான நிலைமாற்றத்தினை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய சீர்திருத்தங்களை உள்ளகப்படுத்திக் கொண்டது. வினைத்திறன் மிகக் நெகிழிச்சித் தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் முக்கிய அம்சங்களான சுயாதீனம், ஆளுகை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புகளும் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மத்திய வங்கி வலுவான பணிப்பாணையைக் கொண்டிருப்பதற்கான தேவையினை அங்கீகரித்தது. “2018 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்” (வழிகாட்டல் 2018) இல் கோடிட்டுக் காட்டப்பட்டதனைப் போன்று இலங்கையின் மத்திய வங்கியியலுடன் தொடர்புப்பட்ட முக்கிய சட்டமான நாணயவிதிச் சட்டத்திற்கு திருத்தங்களை முன்மொழிவுவதற்கான முன்னெடுப்புக்களை மத்திய வங்கி

ஆரம்பித்தது. நாணயக் கொள்கைத் தீர்மானமெடுத்தல் மற்றும் கொள்கை உருவாக்கச் செயன்முறையினை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக மத்திய வங்கி அதன் நிறுவனத்திற்குள்ளேயான மாதிரியுடைய மற்றும் எதிர்வுக்கு இயலனவு மற்றும் உட்கட்டமைப்பினை பன்னாட்டு நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தொடர்ந்தும் மேம்படுத்தியது.

- உள்நாட்டில் பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் ஏனைய நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல்நோக்கிய திருத்தத்தின் காரணமான விலைகளின் தற்காலிக உயர்விற்கு மாறாக நூகர்வோர் விலைப் பணவீக்கம் 2018இன் முதல் ஒன்பதுமாத காலப்பகுதியில் விரும்பப்பட்ட வீச்சினுள் தொடர்ந்துமிருந்தது. தேசிய நூகர்வோர் விலைச் சுட்டெண்ணை (தே.நு.வி.ச., 2013=100) அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2017 திசெம்பரில் 7.3 சதவீதத்திலிருந்து 2018 ஏப்பிறவில் 1.6 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்கவிற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய நூகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல்நோக்கிய திருத்தங்களின் முக்கிய விலைவாக 2018 யூலையில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தபோதிலும், 2018 செத்தெம்பரில் தளம்பலடையும் உணவு விலைகளின் வீழ்ச்சியின் விலைவாக ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.9 சதவீதத்திற்கு மெதுவடைந்தது. ஆண்டுக்சராசரி அடிப்படையில், தேசிய நூகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2017 இறுதியில் பதிவு செய்யப்பட்ட 7.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 செத்தெம்பரில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வானிலையுடன் தொடர்புப்பட்ட குழப்பங்கள் இல்லாது ஒழிந்ததனால் சாதகமான வழங்கல் பக்க அபிவிருத்திகளின் விலைவாக குறைவடைந்து செல்லும் உணவுப் பணவீக்கத்தினால் பெருமளவில் உந்தப்பட்டு கொழும்பு நூகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொ.நு.வி.ச., 2013=100) ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படுகின்ற முதன்மைப் பணவீக்கம் 2017 திசெம்பர் இறுதியில் 7.1 சதவீதத்திலிருந்து 2018 ஏப்பிறவில் 3.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், உள்நாட்டில் பெற்றோலிய உற்பத்திகளின் மேல்நோக்கிய திருத்தங்கள் மற்றும் பருவமற்ற காலத்தில் உள்நாட்டு உணவு வழங்கல்களின் மீதான அழுத்தங்கள் ஆண்டுக்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2018 ஒக்டோபர் 5.9 சதவீதத்தினை அடைவதற்கு உயர்வடைவதற்கு பங்களிப்புச் செய்தன.

வரைபடம் 7.1


ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கத்திற்கான (தே.நு.வி.சு) பங்களிப்பு



முலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களம்

வரைபடம் 7.2

ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கத்திற்கான (கொ.நு.வி.சு) பங்களிப்பு



முலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களம்

இலகுவடைந்த உணவுப் பணவீக்கத்தினொரு விலைவாக பணவீக்கம் அதன்பின்னர் 2018 செத்தெம்பரில் 4.3 சதவீதத்திற்கு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மெதுவடைந்து, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுச் சராசரிப் பணவீக்கம் 2017 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 6.6 சதவீதத்துடன் ஒப்பிடும்தத்து 2018 செத்தெம்பரில் 5.4 சதவீதமாகவிருந்தது. பொருத்தமான கொள்கைத் திருத்தங்களுடன் நடுத்தரகாலத்தில் பணவீக்கம் 4-6 சதவீத இலக்கிடப்பட்ட வீச்சினால் தொடர்ந்துமிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.


- பணவீக்கத்தின் கேள்வியினால் தூண்டப்பட்ட கூறினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் 2018இன் இதுவரையில் குறைவானதாகக் காணப்பட்டு பொருளாதாரத்தில் அடிப்படையிலுள்ள கேள்வி அமுத்தங்கள் மிகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவிருப்பதனை குறித்து நிற்கின்றன. ஒப்பிடலால் இறுக்கமான நாணய நிலைப்பாடுகள் உறுதி நிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்களுடன் இணைந்து 2018இன் முதல் ஒன்பதுமாத காலத்தில் மையப் பணவீக்கத்தின் மிதமடைதலிற்கு காரணமாகின. இதன்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2018 செத்தெம்பரில் 3.1 சதவீதமாக தாழ்வாக காணப்பட்ட வேளையில் ஆண்டுச் சராசரி அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கம் 2017 இறுதியில் 4.9 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 2.4 சதவீதத்திற்கு மிதமடைந்தது. கொழும்பு நுகர்வோர்

விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2017 இறுதியில் 4.3 சதவீதத்திலிருந்து 2018 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு மெதுவடைந்த அதேவேண்டில் ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2017 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 5.9 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2018 செத்தெம்பரில் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

- மத்திய வங்கியின் அதிகரித்த முன்னோக்கிய நாணயக் கொள்கை நடாத்துதல் குழலில் ஆர்வலர்களின் பணவீக்கம் மீதான சாதகமான தோற்றுப்பாட்டினைப் பிரதிபலித்து பணவீக்க எதிர்பார்க்கைகள் தொடர்ந்தும் உறுதி நிலைப்படுத்தப்பட்டதாகவிருந்தன. மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்க்கைகள் அளவிட்டின் படி கம்பனிகள் துறையின் பணவீக்க எதிர்பார்க்கைகளில் உண்மையான பணவீக்கம் நிருவகிக்கப்பட்ட விலைகள், குறிப்பாக உள்நாட்டு பெற்றோலிய விலைகள் மற்றும் ரூபாவின் தேய்மானம் போன்றவற்றினால் உந்தப்பட்டு 2018இன் மூன்றாம் காலப்பகுதியில் சில அதிகரிப்புக்கள் அவதாரிக்கப்பட்ட போதிலும் ஆண்டின் முதலரையாண்டில் கணிசமானாவ வீழ்ச்சியடைந்தன. வீழ்டுத்துறையின் பணவீக்க எதிர்பார்க்கைகள் 2018 காலத்தில் கலப்பான அசைவுகளை குறித்து நின்றன.
- உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளை நோக்காகக் கொண்டு மத்திய வங்கியானது 2018இன் முதல் ஒன்பது மாதங்களில் நாணயக் கொள்கையை நடாத்துவதில் ஒரு முன்னெச்சரிக்கையுடனான்

### வரைபடம் 7.3

#### துணைநில் வீத வீச்சும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதமும்



**அனுகுமுறையைப் பின்பற்றியது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா பொறுப்புக்களின் மீதும் பிரயோகிக்கத்தக்க அதன் நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.50 சதவீதப் புள்ளிகளால் 7.50 இற்கும் கொள்கை வட்டிவீதங்களை மொத்தமாக 125 அடிப்படைப் புள்ளியினாலும் உயர்த்தி 2015இன் இறுதியிலிருந்து மத்திய வங்கி பின்பற்றிவந்த இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாடு விசேடமாக கேள்வித் தூண்டல் பணவீக்கம் மற்றும் பணம் மற்றும் கொடுக்கடன் கூட்டுக்களின் போக்கில் விரும்புத்தக்க பெறுபேறுகளை விளைவித்தது. இத்தகைய அபிவிருத்திகள், குறிப்பாக, பணவீக்கம் பணவீக்கத் தோற்றப்பாடு மற்றும் நாணயத் துறையின் போக்குகளின் சாதகமான அபிவிருத்திகள் பொருளாதார வளர்ச்சியின் மந்தமான செயலாற்றத்துடன் கூடிய சூழலில் மத்திய வங்கியினை நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை தளர்த்துவதற்குத் தொண்டியது. இதன்படி, 2018 ஏப்ரிலில் மத்திய வங்கி துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளினால் 8.50 சதவீதத்திற்கு குறைத்த அதேவேளாயில் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை மாற்றமின்றி 7.25 சதவீதத்தில் பேணி அதன் மூலம் கொள்கை வீத வீச்சினை 150 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 125 அடிப்படைப் புள்ளிகளுக்கு குறுக்கமடையச் செய்தது. இருப்பினும் உலகப் பொருளாதார நிலைப்பாடுகளும் வெளிநாட்டு செலாவனி வீதம் மீதான அழுத்தமும் 2018 ஏப்ரிலிலிருந்து ஒரு நடுநிலையான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைப் பின்பற்றுவதற்கும் கொள்கை வட்டிவீத வீச்சினுள் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தினை மேல்நோக்கி திருத்துவதற்கும் மத்திய வங்கியினைக் கட்டாயப்படுத்தின.**


- பொருளாதார முகவர்களின் வினைத்திறனான தீர்மானமொன்றுக்கு ஆதரவளிப்பதற்காக மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு மற்றும் நடுத்தர காலத்தில் பேரண்டப் பொருளாதாரப் போக்கு போன்றவை பற்றிய ஒரு தெளிவான புரிந்துணர்வினை அதன் முக்கிய ஆர்வவர்களுக்கு வழங்கும் நோக்கில் மத்திய வங்கி தொடர்பூட்டினை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னடைப்புக்களினைப் பின்பற்றியது. பொருளாதாரத் தோற்றப்பாடு மற்றும் பின்பற்றப்பவர்கள் கொள்கைகள் தொடர்பில் ஒரு பரந்த வழிகாட்டினை வழங்குகின்ற மத்திய வங்கியின் முக்கிய தொடர்பூட்டல் கருவியாகச் செயலாற்றுகின்ற வழிகாட்டல் ஆண்டின் தொடக்கத்தில் பிரசரிக்கப்பட்டது. வழிகாட்டலுடன் நாணயக் கொள்கை அறிவித்தல்களுக்கான ஒரு முன்கூட்டியே பிரசரிக்கப்பட்ட நாட்காட்டியும் பொதுமக்களிற்கு கிடைக்கத்தக்கதாகவிருந்தது. பேரண்டப் பொருளாதாரத்தின் பின்னணி மற்றும் அத்தகைய கொள்கை தீர்மானங்களிற்கான உள்ளார்ந்த காரணம் போன்றவற்றினைக் கோட்டுக்காட்டி மேம்படுத்தப்பட்டதும் முன்னோக்கியதுமான நாணயக் கொள்கை மீலாய்வு மீதான பத்திரிகை வெளியீட்டினுடோக நாணயக் கொள்கை அறிவித்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் மத்திய வங்கி ஆளுநராலும் ஏனைய சிரேஷ்ட அலுவலர்களாலும் தலைமை தாங்கப்பட்ட பத்திரிகை மாநாடு அதனைப் பின்தொடர்ந்தது. இதற்கு மேலதிகமாக, முக்கிய பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளின் இற்றைப்படுத்தல் மற்றும் கொள்கை வழிமுறைகளை பத்திரிகை வெளியீடுகள், தகவல் குறிப்புக்கள், பிரசரங்கள், செய்தித்திரட்டு மற்றும் ஏனைய தொடர்பூட்டலுடோக கிரமமான அடிப்படையில் அனைத்து மூன்று மொழிகளிலும் மத்திய வங்கி பிரசரித்ததுடன் பேரண்டப் பொருளாதார தரவுகள் அதன் இணையத்தளத்தில் கிடைக்கத்தக்கதாகவிருந்தது. மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டளவில் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலினை பின்பற்றுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அறிவுபுக்கட்டுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான விசேட அமர்வுகளையும் மத்திய வங்கி நடாத்தியது.

#### வட்டி வீத அசைவுகள்

சந்தைத் திரவத்தன்மை, சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் குறுங்கால வட்டி வீதங்கள்

- நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கமைவாக ஓரிரு வட்டி வீதங்களை வழிநடத்துவதற்காக உள்ளாட்டு பணச் சந்தையில் போதியளவு திரவத்தன்மையின்

கிடைப்பனவை உறுதிப்படுத்துவதற்காக பொருத்தமான வகையிலான திறந்த சந்தை நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டு உள்ளாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியின் கொள்வனவு மற்றும் திறைசேரி உண்டியல்களுக்கான ஒப்புதியின் காரணத்தினால் ஆண்டின் முதல் ஜூன் மாத காலப்பகுதியில் சராசரியாக ரூ. 20 பில்லியன் மில்கையாக சந்தைத் திரவத்தன்மை காணப்பட்டது. இந்த காலப்பகுதியில், தகுந்த வகையில் திரவத்தன்மையை முகாமைத்துவஞ்செய்வதற்காக மத்திய வங்கி ஓரிருவு, குறுங்கால மற்றும் நீண்ட கால மீன்கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரதானமாக மத்திய வங்கியினால் திறைசேரி உண்டியல்களின் உரிய காலத்திற்கு முன்னரான இளைப்பாறல் மற்றும் உள்ளாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் வெளிநாட்டு செலாவணியின் விற்பனை என்பவற்றினால் யூன் முதல் யூலை நடுப்பகுதியில் உள்ளாட்டுப் பணச் சந்தையில் ரூபாய்த் திரவத்தன்மை ஓர் பற்றாக்குறையை பதிவுசெய்தது. உள்ளாட்டுப் பணச் சந்தையில் 2018 யூலை நடுப்பகுதியில் திரவத்தன்மையில் ஓர் தற்காலிக அதிகரிப்பு காணப்பட்டபோதிலும் 2018 செத்தெழுப்பின் பின்னரான பகுதியில் சந்தைத் திரவத்தன்மை மீண்டும் எதிர்க்கணிய மட்டங்களிற்கு திரும்பியது. இது பிரதானமாக அரசுடனான முன்னோக்கிய கொடுக்கல்வாங்கல்களின் புழுமாற்றல்கள், வெளிநாட்டுச் செலாவணியின் பரஸ்பர பரிமாற்றல்களின் முதிர்ச்சி மற்றும் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் இருப்பின் முதிர்ச்சிகளின் விளைவாகும். ஓரிரு சந்தைத் திரவத்தன்மை 2018 செத்தெழுப்பாக இறுதியில் ரூ.57.7



பில்லியன் பற்றாக்குறையாகக் காணப்பட்டது. சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் கொள்கை வீத வீச்சின் மேல் எல்லையின் அருகாமையில் அண்மிக்க மத்திய வங்கி அனுமதித்த அதேவேளையில் சந்தை பங்கேற்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓரிருவு, குறுங்கால மற்றும் நீண்டகால நேரமாற்று மீன்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் அரச பிணையங்களின் உடனடி கொள்வனவுகள் மூலம் திரவத்தன்மையை வழங்கியது.

- சந்தைத் திரவத்தன்மை நிலைமைகளின் மாற்றங்களுக்கமைய ஓரிருவு வட்டி வீதங்கள் கலப்பான அசைவுகளை காண்பித்தன.** பிடித்துவைத்தல் வரி சீராக்கங்களின் விளைவுகள் தொடர்பான வர்த்தக வங்கிகளின் தவறான விளக்கம் காரணமாக மாச்சு இறுதியில் ஓர் தற்காலிக அதிகரிப்பு சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தில் காணப்பட்டபோதிலும் 2018இன் முதல் மூன்று மாத காலப்பகுதியில் இது கொள்கை வீத வீச்சின் நடுப்பகுதியிற்கண்மையிலேயே பெருமளவில் காணப்பட்டது. இருப்பினும், 2018 ஏப்பிழவின் முன்னைய பகுதியில் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தின் வீழ்ச்சியுடன் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் வீழ்ச்சியடைந்து 2018 மே இறுதி வரை கொள்கை வீத வீச்சின் நடுப்பகுதியில் காணப்பட்டது. உள்ளாட்டுப் பணச் சந்தையில் 2018 யூன் முன்னைய பகுதி முதல் காணப்பட்ட பற்றாக்குறையான திரவத்தன்மையுடன், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் அதிகரித்து கொள்கை வீத வீச்சின் மேல் எல்லைக்கண்மையில் காணப்பட்டது. எனினும், 2018 யூலை நடுப்பகுதி முதல் திரவத்தன்மை நிலைமைகள் மிகைக்கு மேம்பட்டனால் மீண்டும் 2018 ஒக்டூப்ரு முதல் செத்தெழுப்பாக நடுப்பகுதியான காலப்பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் கொள்கை வீத வீச்சின் நடுப்பகுதியை நோக்கி கீழ்நோக்கி நகர்ந்தது. இருப்பினும் 2018 செத்தெழுப்பின் முன்னாம் கிழமை முதல் பற்றாக்குறையான திரவத்தன்மை நிலைமைகளுக்கு பதிலிறுத்தும்வகையில், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் மேல்நோக்கி சீராகியதுடன் 2018 செத்தெழுப்பார் இறுதியில் 8.40 சதவீதத்தை எய்தியது. மேலும், நாளாந்த திறந்த சந்தை நடவடிக்கை ஏலங்களின் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவுகள் மற்றும் ஓரிரு இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் என்பன 2018இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் காணப்பட்ட சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் அசைவுகளுக்கு ஒத்திசைவாக நகர்ந்தன. ஓரிரு மற்றும் 12 மாத

இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் 2017 இறுதியில் காணப்பட்ட முறையே 8.15 சதவீதம் மற்றும் 12.18 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 செத்தெம்பர் இறுதியில், முறையே 8.35 சதவீதம் மற்றும் 11.50 சதவீதமாகக் காணப்பட்டன.

### அரசு பிணையங்கள் மீதான விளைவுகள்

- சந்தை மனோபாவங்கள், அரசிற்கான நிதித்தேவைப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு நிதியிட்டங்களின் கிடைப்பனவு என்பவற்றிலான மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் 2018இன் முதல் ஒன்பது மாதங்களில் அரசு பிணையங்கள் சந்தையிலான விளைவுகள் கலப்பான அசைவுகளை காட்டியிருந்தன. வெளிநாட்டு நிதியிடல்களை பெற்றுக்கொள்வதற்கான தாமதத்தன்மையுடன் இணைந்து அரசிற்கான அதிகரித்த நிதித்தேவைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் முதலாந்தர சந்தையிலான திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகள் 2018இன் முதல் காலாண்டுப்பகுதியில் குறிப்பிடத்தக்கவான மேல்நோக்கிய அசைவுகளை காட்டியிருந்தன. அதன்பின்னர் விளைவுகளில் சில உறுதித்தன்மை அவதானிக்கப்பட்டிருந்தது. எனினும் உலகளாவிய நிதியியல் சந்தை நிலைமைகளில் இறுக்கத்தன்மை காணப்பட்டமைக்கு மத்தியில் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் அரசு பிணையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மீள்பெறுகைகளின் பகுதியளவான காரணத்தால் அரசு பிணையங்கள் மீதான விளைவுகளில் மேல்நோக்கிய அழுத்தமொன்றை 2018 மே மாதத்தில் அவதானிக்க முடிந்தது. முதலாந்தர ஏலங்களிலான வட்டிவீதங்களில் ஒரு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதைப் போன்று குறிப்பாக 2018 யூலை-ஒக்டோபஸ் மாதங்களில் விளைவுகளிலான மேல் நோக்கிய அழுத்தங்கள் இலகுபடுத்தப்பட்ட போதிலும் முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் அவதானிக்கப்பட்ட இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகள் என்பவற்றுக்கு மத்தியில் சாதகமற்ற சந்தை மனோபாவங்களின் காரணத்தால் 2018இன் செத்தெம்பர் மாதத்தில் திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகளில் மேல்நோக்கிய அசைவொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. 2017இன் இறுதியிடத்து 2018இன் செத்தெம்பர் இறுதிவரையிலான காலப்பகுதியில் 91-நாள், 182-நாள் மற்றும் 364-நாள் கொண்ட திறைசேரி உண்டியல்களின் விளைவுகள் முறையே 87, 30 மற்றும் 61 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 8.56 சதவீதம், 8.60 சதவீதம் மற்றும் 9.51 சதவீதத்திற்கு அதிகரித்தன.**

வரைபடம் 7.5  
முதலாந்தரச் சந்தையின் திறைசேரி உண்டியல் விளைவுகள் (அ)




மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) பொருத்தமான முதிர்ச்சிக் காலாண்டுகளில் வழங்கப்படாமல் அல்லது விலைக்கோரல்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் என்பதற்காக சில வாரங்களுக்கான விளைவு விதங்கள் விளைவுகளைக்கொள்ளல்.

- திறைசேரி முறிகள் மீதான விளைவுகளும் 2018இன் முதல் ஒன்பது மாதங்களில் முதலாந்தர சந்தையில் கலப்பான அசைவுகளை காட்டியிருந்தன. 2018இன் முதல் காலாண்டுப்பகுதியில் திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகளில் அவதானிக்கப்பட்ட போக்கினைத் தொடர்ந்து திறைசேரி முறிகள் மீதான விளைவுகளும் அதேமாதிரியான அதிகரித்த போக்கொள்ளினை காட்டியிருந்தன. எனினும் அதன்பின்னரான காலாண்டுக்கியில் சந்தை மனோபாவங்களுக்கு இசைந்து செல்லும் வகையில் திறைசேரி முறிகள் மீதான விளைவுகளில் கலப்பான அசைவொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் 2018இன் முதல் ஒன்பது மாதகாலப்பகுதியில் குறுங்கால மற்றும் நடுத்தரகால திறைசேரி முறிகளின் வழங்கல் மீது அதிகளவு தங்கியிருந்த அதேவேளை 10-வருடங்கள் மற்றும் 15-வருடங்கள் போன்ற நீண்டகால முதிர்ச்சியடைய திறைசேரி முறிகளும் ஆண்டுகாலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்தன. அதேவேளை, அரசாங்கமானது வெவ்வேறுபட்ட நிலையான மற்றும் மாறுகின்ற வீதங்களில் ஜக்கிய அமெரிக்க டொலரில் குறித்துரைக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளையும் வழங்கியிருந்தது. 2018இன் செத்தெம்பரில் மேற்கொள்ளப்பட்ட பிந்திய ஏலத்தில் 1-வருடம் மற்றும் 8-மாதங்கள், 3-வருடங்கள் மற்றும் 8-மாதங்கள் போன்ற முதிர்ச்சியடைய இலங்கை அபிவிருத்தி முறிகள் முறையே 5.00 சதவீதம் மற்றும் 5.75 சதவீதம் என்பவற்றில் வழங்கப்பட்டிருந்தன. மேலும், 2018 ஏப்பிழவில் முறையே 5.75 சதவீதம் மற்றும் 6.75 சதவீதம் போன்ற வீதங்களில் 5-வருடம் மற்றும் 10-வருடம் கொண்ட நாட்டிற்கான பண்ணாட்டு முறிகள் வழங்கப்பட்டிருந்தன.**

വരൈപടම് 7.6

அரசு பின்னையங்களுக்கான இரண்டாந்தரச் சுந்தை விளைவு வளையி



- 2017இன் இறுதியுடன் ஒப்பிடுமிடத்து 2018இன் செத்தெழுப்பார் இறுதியில் அரசாங்க பிள்ளையங்களுக்கான இரண்டாந்தர சந்தையின் விளைவு வளையி மேல்நோக்கி நகர்ந்திருந்தது. இம்மேல்நோக்கிய நகர்விற்கு இறுக்கமான நாணய நிலைமைகளுக்கு மத்தியில் சந்தை மனோபாவங்கள் பங்களித்திருக்கக்கூடும். இரண்டாந்தர சந்தையில் 91-நாள், 182-நாள் மற்றும் 364-நாள் கொண்ட திறைசேரி உண்டியல்களின் விளைவு வீதங்கள் 2017இன் இறுதியில் காணப்பட்ட விளைவுகளுடன் ஒப்பிடுமிடத்து 2018இன் செத்தெழுப்பார் இறுதியில் முறையே 77 அடிப்படைப் புள்ளிகள், 58 அடிப்படைப் புள்ளிகள் மற்றும் 51 அடிப்படைப் புள்ளிகள் என்பதற்கால் முறையே 8.45 சதவீதம், 8.88 சதவீதம் மற்றும் 9.41 சதவீதம் என்பதற்கு அதிகரித்திருந்தன. அனைத்து முதிர்ச்சிகளைக்கொண்ட திறைசேரி முறிகளின் விளைவுகளும் 2017இன் இறுதியில் அவதானிக்கப்பட்ட மட்டங்களில் இருந்து 29 தொடக்கம் 74 அடிப்படைப் புள்ளிகள் கொண்ட வீச்சில் 2018இன் செத்தெழுப்பார் இறுதியில் அதிகரித்திருந்தன.

வைப்பு மற்றும் கடன்வழங்கல் வீதங்கள்

- வர்த்தக வங்கிகளின் பெரும்பாலான வைப்பு வட்டிவீதங்கள் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் உயர்ந்தவான மட்டங்களில் காணப்பட்டன. செத்தெம்பரில் அதிகரிப்பொன்றை பதிவுசெய்தபோதிலும் 2018 ஏப்ரிலில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை வட்டிவீதங்களின் குறைப்பினைத் தொடர்ந்து வைப்புக்களுக்கான வட்டிவீதங்கள் படிப்படியாக விழிச்சியடைய ஆரம்பித்திருந்தன. வர்த்தக வங்கிகள் வசமுள்ள அனைத்து வெளிநின்ற வட்டி உழைக்கின்ற


അട്ടവന്നേ 7.1

## வட்டி வீதங்களின் அசைவுகள்


வைப்புக்கள் மீதான வட்டி வீதங்களின் அசைவுகளைப் பிரதிபலிக்கின்ற சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் 2017இன் இறுதியில் காணப்பட்ட 9.07 சதவீதத்திலிருந்து 2018இன் செத்தெம்பார் இறுதியில் 38 அடிப்படைப் புள்ளிகளால் 8.69 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. அதேவேளை வர்த்தக வங்கிகள் வசமுள்ள வெளிநின்ற கால வைப்புக்களின் வட்டிவீதங்களின் அசைவினைப் பிரதிபலிக்கின்ற சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்புவீதமும் 2017இன் இறுதியிலிருந்த 11.48 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2018இன் செத்தெம்பார் இறுதியில் 64 அடிப்படைப் புள்ளிகளால் 10.84 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. எனினும் குறிப்பாக சந்தை பற்றாக்குறையான தீரவத்தன்மை நிலைமைகளை அனுபவிக்கும்போது வைப்புக்களை தீர்ட்டுவதற்கான வர்த்தக வங்கிகளின் முயற்சியை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து வட்டி வருவாயை உழைக்கின்ற புதிய வைப்புக்களுக்கான வட்டி வீதங்களைப் பிரதிபலிக்கின்ற சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்புவீதம் 2017இன் இறுதியில் காணப்பட்ட 10.06 சதவீதத்திலிருந்து 2018இன் ஒக்து இறுதியில் 10.24 சதவீதத்திற்கு 18 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்திருந்தது. அதேவேளை, இக்காலப்பகுதியில் பணவீக்கமானது பெரும்பாலான வங்கிகளால் வழங்கப்பட்ட வைப்புக்களுக்கான வட்டிவீதங்களைக் காட்டிலும் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டமையின் காரணத்தால் வைப்பாளர்கள் நேர்க்கணிய வட்டிவீதங்களிலான நன்மைகளை தொடர்ச்சியாக பெற்றிருந்தனர்.

- வர்த்தக வங்கிகளின் கொடுக்டன் வீதங்கள் 2018இன் முதல் ஒண்பது மாதங்களில் தொடர்ச்சியாக அதிகரித்திருந்தன. குறுங்கால கொடுக்டன் வீதங்களின்

## வரைபடம் 7.7



வரைபடம் 7.8



அசைவினை பிரதிபலிக்கும் வகையில் வர்த்தக வங்கிகளால் தங்களின் முதன்மை வாடிக்கையாளருக்கு வாராந்தம் வழங்கப்பட்ட குறுங்காலக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீது பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்களின் அடிப்படையில் கணிக்கப்படும் வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதம் சில வாரங்களில் கீழ்நோக்கிய சீராக்கங்களை பதிவுசெய்திருந்த போதிலும் 2017இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 11.55 சதவீதத்திலிருந்து 2018இன் செத்தெம்பர் இறுதியில் 19 அடிப்படைப் புள்ளிகளால் 11.74 சதவீதத்திற்கு அதிகரித்தது. வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதங்களின் சராசரியான மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதம் 2017ஆம் ஆண்டின் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 11.33 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2018ஆம் ஆண்டின் செத்தெம்பர் இறுதியில் 11.72 சதவீதமாகக் காணப்பட்டது. மேலும், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து வெளிநிற்ற கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்ட சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் 2017இன் இறுதியில் காணப்பட்ட 13.88 சதவீதத்திலிருந்து 30 அடிப்படைப் புள்ளிகளால் 2018இன் ஒக்து இறுதியில் 14.18 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, குறிப்பிட்டதொரு மாதத்தில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனைத்து புதிய கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான வட்டிவீதங்களை உள்ளடக்குகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம் 2017இன் திசெம்பர் இறுதியிலான 14.31 சதவீதத்திலிருந்து 2018இன் ஒக்து இறுதியில் 4 அடிப்படைப் புள்ளிகளால் 14.35 சதவீதத்திற்கு

அதிகரித்தது. பெயரளவு வட்டிவீதங்களைக் காட்டிலும் பணவீக்கமானது குறைந்தளவில் காணப்பட்டமையின் காரணத்தால் பெரும்பாலான உண்மை கொடுகடன் வீதங்களில் மேல்நோக்கிய சீராக்கங்கள் அவதானிக்கப்பட்டன.

#### படுகடன் சாதனங்கள் மீதான வட்டி வீதங்கள்

- கம்பனி படுகடன் பிணையங்கள் மீது பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்கள் 2018இன் முதல் எட்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்திருந்தன. குறுங்கால படுகடன் சாதனமாக விளங்குகின்ற வர்த்தகப் பத்திரங்கள் மீதான வட்டிவீதங்கள் 2017இல் அறிக்கையிடப்பட்ட 13.75-16.50 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 13.10-15.00 சதவீத வீச்சிற்கு வீழ்ச்சியடைந்திருந்தன. இக்காலப்பகுதியில், ஏழு கம்பனிகளினால் 4-10 ஆண்டுகளுக்கிடைப்பட்ட முதிர்ச்சியடைய ஏற்றதாழ 20 தொகுதிக்கடன்களின் அறிக்கைகள் வெவ்வேறுபட்ட நிலையான மற்றும் மாறுகின்ற வட்டி வீதங்களில் பதிவுசெய்யப்பட்டன. தொகுதிக்கடன் பத்திரங்கள் மீது பிரயோகிக்கப்படும் நிலையான வட்டி வீதங்கள் 2017 காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 12.50-15.00 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டின் ஒக்து இறுதியில் 12.00-14.20 சதவீத வீச்சில் காணப்பட்டன.

#### வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்

- வர்த்தக வங்கிகளால் பேணப்படுகின்ற வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட வைப்புக்கள் மீது பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்கள் 2018இன் முதல் ஒன்பது மாதங்களுக்குதியில் கலப்பான அசைவுகளை காட்டியிருந்தன. ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட சேமிப்பு வைப்புக்கள் மீதான வட்டிவீதமானது 2017இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 0.02-4.38 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2018இன் செத்தெம்பர் இறுதியில் 0.02-4.38 சதவீத வீச்சில் பதிவாகியது. ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட தவணை வைப்புக்கள் மீதான வட்டிவீதமானது 2017இன் இறுதியிலான 0.15-5.03 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2018இன் செத்தெம்பர் இறுதியில் 0.15-6.00 சதவீத வீச்சில் காணப்பட்டது. அதேவேளை பவுண்ஸ் ஸ்டேர்லிங்கில் குறித்துரைக்கப்பட்ட சேமிப்பு வைப்புக்கள் மீதான வட்டி வீதம் 2017இன் இறுதியில் பதிவாகிய 0.10-2.25 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2018இன் செத்தெம்பர் இறுதியில் 0.10-2.47 சதவீத வீச்சில் காணப்பட்டது. பவுண்ஸ் ஸ்டேர்லிங்கில் குறித்துரைக்கப்பட்ட தவணை

வைப்புக்கள் மீது பிரயோகிக்கப்படும் வட்டி வீதம் 2018இன் செத்தெம்பர் இறுதியில் 0.10-3.25 சதவீத வீச்சில் காணப்பட்டதுடன் அதனது ஒப்பிடத்தக்க வட்டி வீதமானது 2017இன் இறுதியில் 0.20-4.57 சதவீத வீச்சிற்குள் காணப்பட்டது.


#### நாணய மற்றும் கொடுகடன் கூட்டுக்களின் அசைவுகள்

##### ஒதுக்குப் பணம்

- ஒதுக்குப் பணம் 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மிதமான வேகமானங்களில் விரிவடைந்தது. ஒதுக்குப் பணத்தின் ஆண்டுக்காண்டு வளர்ச்சியானது 2017இன் இறுதியில் காணப்பட்ட 9.8 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது 2018இன் ஒக்து இறுதியில் 10.2 சதவீதமாகக் காணப்பட்டது. பெயரளவு நியதிகளில், ஒதுக்குப் பணமானது 2017ஆம் ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் ரூ.55.2 பில்லியன் விரிவாக்கத்துடன் ஒப்பிடும் போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.64.9 பில்லியனால் ரூ.1,004.7 பில்லியனுக்கு அதிகரித்துள்ளது. ஒதுக்குப் பணத்தின் பொறுப்புப் பக்கத்திலிருந்து பார்க்கும் போது கருத்திற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட விரிவாக்கமானது மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புக்களின் அதிகரிப்பு மற்றும் சுற்றோட்டத்திலுள்ள நாணயங்களின் அதிகரிப்பு ஆகிய இரண்டினாலும் ஏற்பட்டதாகும். இதன்படி மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் ரூ.43.3 பில்லியனால் ரூ.385.0 பில்லியனுக்கு அதிகரித்துள்ளது. வர்த்தக வங்கிகளின் வைப்புக்களின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி 2017 இறுதியின் 12.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது 2018 ஒக்து இறுதியில் 16.8 சதவீதமாகக் காணப்பட்டது. காலப்பகுதியில் நிலவிய உயர்ந்த வட்டி வீதங்களின் காரணமாக நாணயங்களை வைத்திருப்பதற்கான சந்தர்ப்பச் செலவு அதிகரித்தமையைப் பிரதிபலிக்கும் வகையில் சுற்றோட்டத்திலுள்ள நாணயங்களின் ஆண்டுக்காண்டு வளர்ச்சியானது 2017 இறுதியில் பதிவு செய்யப்பட்ட 8.2 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2018 ஒக்து இறுதியில் 6.5 சதவீதத்தால் மிதமானங்களில் வளர்ச்சியடைந்தது. இதன்படி சுற்றோட்டத்திலுள்ள நாணயம் 2018 ஒக்து இறுதியில் ரூ.21.5 பில்லியனால் ரூ.619.6 பில்லியனுக்கு அதிகரித்துள்ளது.

- மத்திய வங்கியின் ஐந்தொகையின் சொத்துக்கள் பக்கத்திலிருந்து பார்க்கும்போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஒதுக்குப் பணம் அதிகரித்தமைக்கு

### வரைபடம் 7.9 நாளாந்த ஒதுக்குப்பணம் (அ)



(அ) நியந்த ஒதுக்கு விதித்தின் திருத்தங்களால் 2016 சனவரியிலும் பருவகால கேள்வியினால் ஏப்ரில் மற்றும் திசைம்பு கலங்களில் ஏற்பட்ட கடுமையான அதிகரிப்பினாலும் ஒதுக்குப் பணத்தில் ஏற்பிராத மாற்றங்கள் ஏற்பட்டன.

மத்திய வங்கியின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் மற்றும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் இரண்டிலும் ஏற்பட்ட விரிவாக்கமே காரணமாகும். மத்திய வங்கியின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் 2017இும் ஆண்டில் அவதானிக்கப்பட்ட ரூ.203.9 பில்லியன் கணிசமானாவான வீழ்ச்சியிடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ. 9.6 பில்லியனால் ரூ.103.2 பில்லியனுக்கு அதிகரித்துள்ளன. மத்திய வங்கியின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களின் விரிவாக்கத்திற்கு மத்திய வங்கியால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பே பிரதான காரணமாகும். மத்திய வங்கியால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் 2017இும் ஆண்டு காலத்தில் ரூ.187.9 பில்லியன் வீழ்ச்சியிடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலத்தில் ரூ.20.7 பில்லியனால் ரூ.245.8 பில்லியனுக்கு அதிகரித்தது. 2018இன் முதல் எட்டு மாதகாலத்தில் ரூ. 24.9 பில்லியனுக்கு வகைக்கூறிய மத்திய வங்கியால் அரசிற்கு வழங்கப்பட்ட தற்காலிக முற்பணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாலேயே இது முழுமையாக ஏற்பட்டுள்ள அதேவேளையில் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகள் (தேறிய மீஸ்கொன்வனவு நடவடிக்கைகள்) ரூ.4.2 பில்லியனால் குறைவடைந்துள்ளன. இதற்கு மேலாக மத்திய வங்கியின் ஏனைய சொத்துக்களுக்கும் ஏனைய பொறுப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடாக விளங்கின்ற மத்திய வங்கியின் ஏனைய விடயங்கள் (தேறிய) முக்கியமாக பண்ணாட்டு ஒதுக்குகளின் மீஸ்மதிப்பீட்டுணால் 2018இன் முதல் எட்டு மாத காலத்தில் ரூ.5 பில்லியனால் குறைவடைந்துள்ளன. ஒதுக்குப் பணத்தின் விரிவாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்யும்

வகையில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களும் 2017 காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.287.5 பில்லியன் குறிப்பிடத்தக்களவான அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.55.3 பில்லியனால் அதிகரித்துள்ளது. குறிப்பாக பண்ணாட்டு நிறுவனங்களுடனான வெளிநாட்டு நிதியியல் பொறுப்புக்களும் அதிகரித்துள்ள போதிலும் வெளிநாட்டு பினையங்களின் முதலீடில் ஏற்பட்ட அதிகரிப்பே மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் விரிவாக்கத்தினை விட மத்திய வங்கியின் வெளிநாட்டு நிதியியல் பொறுப்புக்களின் விரிவாக்கத்தினை விட மத்திய வங்கியின் வெளிநாட்டு நிதியியல் சொத்துக்களைக் கட்டியெழுப்பியமை விஞ்சியுள்ளதாகக் காணப்படுகின்றது.


### குறுகிய பணம் ( $M_1$ )

- பொதுமக்களின் வசமுள்ள நாணயம் மற்றும் கேள்வி வைப்புக்களை உள்ளடக்குகின்ற குறுகிய பணமானது ( $M_1$ ), உயர்ந்த வட்டிவீத குழலுடன் இணைந்து செல்லும் வகையில் 2017 இறுதியின் 2.1 சதவீத ஆண்டுக்காண்டு வளர்ச்சியைத் தொடர்ந்து 2018 ஒக்டூ இறுதியில் 4.3 சதவீத வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்து தொடர்ந்தும் மிதமாகவே வளர்ச்சியடைந்துள்ளது. பொதுமக்களின் வசமுள்ள நாணயங்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவினாலேயே 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் குறுகிய பணம் அதிகரித்துள்ளது. இதன்படி, பொதுமக்களின் வசமுள்ள நாணயம் 2017இன் 2.3 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலத்தில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 4.6 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதுடன் இது குறுகிய பணத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்கத்தாழ 62 சதவீதத்திற்கு வகைக்கூறியுள்ளது. அதேவேளை உயர்ந்த சந்தை வட்டி வீதங்கள் நிலவும் குழலென்றில் வட்டி உழைக்காத வைப்புகளுக்கு ஏற்படுகின்ற குறைவான கேள்வியைப் பிரதிபலிக்கும் வகையில் வர்த்தக வங்கிகளுடனான பொதுமக்கள் வசமுள்ள கேள்வி வைப்புக்கள் 2018 ஒக்டூ இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.8 சதவீதமான மிதமான வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்துள்ளன. பெயரளவு நியதிகளில் கேள்வி வைப்புக்கள் 2017 இறுதியின் ரூ. 353.9 பில்லியனிலிருந்து 2018 ஒக்டூ இறுதியில் ரூ. 24.1 பில்லியனால் ரூ.329.8 பில்லியனுக்கு சுருக்கமடைந்துள்ளன.

## விரிந்த பணம் ( $M_{2b}$ ) மற்றும் உள்நாட்டுக் கொடுக்டன்


- கடந்த காலங்களில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை நிலைமைகளுக்குப் பதிலிறுத்தும் வகையில் விரிந்த பண நிரம்பலின் ( $M_{2b}$ ) வளர்ச்சி 2018இல் தொடர்ந்தும் மெதுவடைந்துள்ளது. விரிந்த பணநிரம்பலின் ( $M_{2b}$ ) ஆண்டுக்காண்டு வளர்ச்சி 2017 இறுதியில் 16.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2018 ஒக்து இறுதியில் 13.5 சதவீதமாகக் காணப்படுகின்ற அதேவேளை சராசரி வளர்ச்சியானது 2017இன் தொடர்பான காலப்பகுதியில் 20.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் 15.4 சதவீதமாகக் காணப்பட்டது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்டன் வளர்ச்சியின் தொடர்ச்சியான மெதுவடைவே விரிந்த பண வளர்ச்சி குறைவடைந்தமைக்கான முக்கிய பங்களிப்புக் காரணியாக விளங்குகின்றது. வங்கித்தொழில் துறையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் மற்றும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் இரண்டினதும் விரிவாக்கம் 2018இன் முதல் எட்டு மாத காலத்தின் நாணய வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன. 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணக் கூட்டுக்களின் ஆண்டுக்காண்டு விரிவாக்கத்திற்கு தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் 73 சதவீதமான பங்களிப்பினை வழங்கியுள்ள அதே வேளையில் எஞ்சிய பகுதிக்கு தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் வகைக்கூறியுள்ளன.
- பொறுப்புப் பக்கத்தில், வங்கிகளுடனான பொதுமக்கள் வசமுள்ள கால மற்றும் சேமிப்பு வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே விரிந்த பணத்தின் ( $M_{2b}$ ) விரிவாக்கத்திற்கு முக்கியமாகப் பங்களித்துள்ளன. ஆண்டு காலத்தில் உயர் சந்தை வட்டி வீதங்களால் வர்த்தக வங்கிகளுடனான தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் குறிப்பிடத்தக்களவிற்கு கவரப்பட்டு விரிந்த பணத்தின் ( $M_{2b}$ ) விரிவாக்கத்திற்கு ஏற்ததாழ் 96 சதவீத பங்களிப்பினை வழங்கியுள்ளன. தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2017இன் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 19.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 2018 ஒக்து இறுதியில் 14.8 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளன. இதன் விளைவால் பெயரளவு நியதிகளில் வர்த்தக வங்கித்தொழில் துறையின் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.662.5 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.560.1 பில்லியனால் அதிகரித்துள்ளன.

வரைபடம் 7.10  
விரிந்த பணத்தின் ஆண்டுக்காண்டு மாற்றத்திற்கான பங்களிப்பு -  $M_{2b}$  (சொத்துக்கள் பக்கம்)



- சொத்துக்கள் பக்கத்தில், 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரித்தமைக்கு மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முழுமையாக வகைக்கூறியுள்ளது. பெயரளவு நியதிகளில், 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.55.4 பில்லியனால் விரிவடைந்த மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் உந்தப்பட்டு, 2018 ஒக்து இறுதியில் வங்கித்தொழில் துறையின் வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ. 45.3 பில்லியனால் அதிகரித்துள்ளன. அதேவேளை உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.23.1 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமையின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும்

வரைபடம் 7.11  
வங்கித் தொழில்துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்



7

வகையில் இக்காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.10.0 பில்லியனால் குறைவடைந்துள்ளன. வெளிநாட்டு வங்கிகளுடனான வெளிநாட்டு நாணய வைப்புக்களின் அதிகரிப்பினால் வகைகாற்பட்ட வெளிநாட்டு நிதியில் சொத்துக்களின் அதிகரிப்புக்கு மத்தியிலும் வர்த்தக வங்கிகளுடனான வதிவற்றோர் வசமுள்ள வெளிநாட்டு நாணய வைப்புப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகியது. அதேவேளை, ஆய்வுக்குரிய காலப்பகுதியில் வெளிநாட்டு சொத்துக்களை விட வெளிநாட்டுப் பொறுப்புக்கள் குறைவடைந்தமையால் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.13.1 பில்லியனால் அதிகரித்துள்ளன. வதிவற்றோருக்கான கொடுக்கான ஏற்பட்ட அதிகரிப்புக்கு மத்தியிலும் வெளிநாட்டு வங்கிகளுடனான வைப்புக்களின் சுருக்கத்தின் காரணமாக கரைகடந்த வங்கித் தொழில் பிரிவுகளின் வெளிநாட்டுச் சொத்துக்கள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்துள்ளன வதிவற்றோர் வசமுள்ள வைப்புக்களின் அதிகரிப்புகளுக்கு மத்தியில் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தான கடன்பாடுகளின் வீழ்ச்சி வெளிநாட்டுப் பொறுப்புக்கள் வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணமாகியது.

- தனியார் மற்றும் அரசு துறைகள் ஆகிய இரண்டிற்குமான கொடுக்கான பகிந்தளிப்புக்களில் ஏற்பட்ட விரிவாக்கத்தினால் 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் துறையின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் விரிவடைந்துள்ளன. பெயரளவு நியதிகளில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் 2017இன் அதே காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட ரூ.463.8 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2018இன் முதல்**

எட்டு மாத காலப்பகுதியில் ரூ.513.0 பில்லியனால் அதிகரித்துள்ளன.

- அரசாங்கத்தின் கடன்பாடுகளின் போக்குகளில் ஏற்பட்ட சில மேம்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் துறையினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுக்கான விரிவாக்கம் மிதமடைந்துள்ளது. வங்கித்தொழில் முறைமையின் அரசிற்கான தேறிய கொடுக்கானது 2017இன் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட ரூ.265.4 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.103.4 பில்லியனால் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த விரிவாக்கத்தின் பங்களிப்பில் மத்திய வங்கியின் அரசிற்கான தேறிய கொடுக்கானது 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.119.5 பில்லியன் சுருக்கத்துடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டுமாத காலப்பகுதியில் ரூ.20.7 பில்லியனால் அதிகரித்துள்ளது. வர்த்தக வங்கிகளின் அரசிற்கான தேறிய கொடுக்கானது 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.384.9 பில்லியனான குறிப்பிடத்தக்களவான அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டுமாத காலப்பகுதியில் ரூ.82.7 பில்லியனால் அதிகரித்துள்ளது. உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுக்கான விரிவாக்கமே 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுக்கான அதிகரிப்புக்கு முழுமையான காரணமாகக் காணப்படுகின்ற அதேவேளையில் ஆண்டு காலத்தில் வர்த்தக வங்கிகளின் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுக்கான வீழ்ச்சியடைந்துள்ளது. உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளால் அரசிற்கு வழங்கப்பட்ட**

#### அட்டவணை 7.2

#### உள்ளாட்டு கொடுக்கான விரிவாக்கம் மற்றும் பங்களிப்புக் காரணிகள்

காலம்	பெறுமதி மாற்றும் (ரூ. பில்லியன்)					உள்ளாட்டுக் கொடுக்கான வங்களின் பங்கு (%)		
	உள்ளாட்டு கொடுக்கான (ரூ.)	தனியார்துறைக்கான கொடுக்கான (ரூ.)	அரசுக்கான தேறிய கொடுக்கான கொடுக்கான வங்குமிகுங்கான கொடுக்கான (ரூ.)	தனியார்துறைக்கான கொடுக்கான (ரூ.)	அரசுக்கான தேறிய கொடுக்கான வங்குமிகுங்கான கொடுக்கான (ரூ.)	தனியார்துறைக்கான கொடுக்கான (ரூ.)	அரசுக்கான தேறிய கொடுக்கான வங்குமிகுங்கான கொடுக்கான (ரூ.)	
2014	439.4	219.0	134.6	85.8	49.8	30.6	19.5	
2015	1,091.9	688.6	323.6	79.7	63.1	29.6	7.3	
2016	939.6	743.9	212.6	-16.9	79.2	22.6	-1.8	
2017	833.0	613.4	196.4	23.2	73.6	23.6	2.8	
சன - ஒகத் 2017	677.8	404.7	265.4	7.7	59.7	39.2	1.1	
சன - ஒகத் 2018	<b>655.1</b>	<b>449.1</b>	<b>103.4</b>	<b>102.5</b>	<b>68.6</b>	<b>15.8</b>	<b>15.6</b>	


(அ) உள்ளாட்டுக் கொடுக்கானது தனியார் துறைக்கான கொடுக்கான, அரசிற்கான தேறிய கொடுக்கான மாற்றும் அரசுக்கான கொடுக்கான என்பவற்றை உள்ளடக்குகின்றது.  
(ஆ) நிரத்தப்பட்டது

முல: இலங்கை மத்திய வங்கி

தேறிய கொடுக்டனானது 2017இன் ரூ. 322.1 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் சனவரி-ஒக்டூபரையான காலப்பகுதியில் ரூ.92.1 பில்லியனால் அதிகரித்தமைக்கு திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளின் மீதான முதலீடில் ஏற்பட்ட அதிகரிப்பே பிரதான காரணமாகும். அதேவேளை ஆய்வுக்குரிய காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளுடனான அரசின் மேலதிப்பற்று நிலுவைகள் மற்றும் அரசின் உள்ளாட்டு நாணயக் கடன்கள் முறையே ரூ. 19.6 பில்லியனாலும் ரூ.3.4 பில்லியனாலும் அதிகரித்துள்ளது. கரைகடந்த வங்கித்தொழில் பிரிவினால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுக்டன் 2017இன் ரூ.62.2 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டுமாத காலப்பகுதியில் ரூ.9.4 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ளது. கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுக்டனின் வீழ்ச்சிக்கு கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் இலங்கை அபிவிருத்தி முறிகளின் முதலீடுகள் வீழ்ச்சியடைந்தமையே முக்கிய காரணமாகும்.

- முக்கிய அரச கூட்டுத்தாபனங்களின் குறைந்த நிதியியல் செயலாற்றத்தின் விளைவால் அவை வங்கிகள் மீது தங்கியிருக்கும் தன்மைகள் அதிகரிக்கப்பட்டமையினால் 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் அரச கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டன் விரைவான வீதமொன்றில் அதிகரித்துள்ளது. அரசுகூட்டுத்தாபனங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுக்டன் 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.7.7 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.102.5 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2018இன் முதல் எட்டுமாத காலப்பகுதியில் அரச கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டனின் ஒட்டுமாதத் திரண்ட அதிகரிப்பானது ரூ.42.3 பில்லியன் பெறுமதியான இலங்கை மின்சார சபை மற்றும் ரூ.39.4 பில்லியன் பெறுமதியான இலங்கை பேற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற முக்கிய அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சி நிறுவனங்களின் கடன்பாடுகளால் தூண்டப்பட்டுள்ளது. தேறிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயர்ஸலைஸ் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இக்காலப்பகுதியில் அவற்றின் கடன்பாடுகளில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்துள்ளன. அதேவேளை இலங்கை வளமாக்கி

வர்த்தக வங்கிகளால் தனியார்துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்டன்




கூட்டுத்தாபனம் மற்றும் கொழும்பு வர்த்தக வளமாக்கிகள் என்பன 2018இன் முதல் எட்டுமாத காலப்பகுதியில் முறையே ரூ.5.0 பில்லியன் மற்றும் ரூ.2.4 பில்லியன் பெறுமதியான அவற்றின் கடன் பொறுப்புக்களை வர்த்தக வங்கிகளுக்கு மீண்டும் செலுத்தியுள்ளன.

- உயர்ந்த வட்டி வீதங்களினைப் பிரதிபலித்து** 2018இன் முதல் எட்டு மாதங்களில் தனியார் துறைக்கான கொடுக்டன் வளர்ச்சி குறித்துரைக்கப்பட்ட மட்டங்களுக்கு மீதுவடைந்தது. இதன்படி, தனியார்துறைக்கான கொடுக்டனின் வளர்ச்சி 2017இன் ஒக்டூபர் இறுதியில் 17.8 சதவீதம் மற்றும் 2017 இறுதியில் 14.7 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2018 ஒக்டூபர் இறுதியில் 14.3 சதவீதத்திற்கு மீதுவடைந்தது. நாணயக் கொள்கை வழிமுறைகளுக்கு மேலதிகமாக, மோட்டார் வாகனங்கள் போன்ற குறித்த துறைகளுக்கான மிதமிஞ்சிய கொடுக்டனை கட்டுப்படுத்துவதற்கான பேரண்ட முன்மதியடைய வழிமுறைகளின் தொடர்ச்சியும் தனியார் துறைக்கான கொடுக்டனின் மீதுவடைதலுக்கு பங்களிப்புச் செய்திருக்கலாம். எனினும், பெயரளவு நியதிகளில் தனியார் துறைக்கான கொடுக்டன் 2017இன் தொடர்புட்ட காலப்பகுதியின் ரூ.404.7 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடுமிடத்து 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.449.1 பில்லியனால் அதிகரித்தது.
- பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய துறைகளுக்கும் வழங்கப்பட்ட கொடுக்டனானது 2018இன் முதலரைப் பகுதியில் விரிவடைந்தமையானது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வளமாக்கள் போதுமானவில் கிடைக்கத்தக்கதாக இருப்பதனைக் குறித்துக் காட்டுகின்றது. வர்த்தக**

வரைபடம் 7.13

முக்கிய துறைகளுக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட கொடுகடன் - 2018 (அ)



(அ) 2018இன் முதலறைப் பகுதியில் வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் மாற்றத்தினைப் பெயரளவுத் தொகைகள் குறித்துக் காட்டுகின்ற வேளாயில் சதவீதமானது 2018 யூன் இறுதியிலுள்ளவாறான ஆண்டுக்காண்டு வார்ச்சியைக் குறித்துக்காட்டுகின்றது.

வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் காலாண்டு அளவீட்டின் அடிப்படையில் வேளாண்மைத் துறைக்கான கொடுகடன் 2018இன் யூன் இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 16.0 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. இது குறிப்பிட்ட சில பிரதேசங்களில் நிலவிய வானிலை தொடர்பான குழப்பிலைமைகளிலிருந்து மீசியியடைவதற்கு ஆதாரவளிப்பதற்கான கடன்பாடுகள் அதிகரிக்கப்பட்டதனைப் பகுதியளவில் பிரதிபலிக்கின்றது. அதேவேளை கைத்தொழில் துறைக்கான கொடுகடனும் 2018 யூன் இறுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 19.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. கைத்தொழில் துறையின் அனைத்துத் துணைத் துறைகளுக்குமான கொடுகடன் பாய்ச்சல் நேர்க்கணிய வளர்ச்சி வீதத்தைப் பதிவு செய்துள்ள அதேவேளையில், கைத்தொழில் துறைக்கான மொத்தக் கொடுகடன் பாய்ச்சலில் ஏற்ததாழ் 48 சதவீதத்திற்கும், தனியார் துறைக்கான

மொத்தக் கொடுகடனில் 20 சதவீதத்திற்கும் வகை கூறியின்ன கட்டுமாண துணைத்துறைக்கான கொடுகடன் 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவிசெய்யப்பட்ட 21.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2018இன் முதலறைப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 18.5 சதவீத வளர்ச்சியொன்றைப் பதிவு செய்துள்ளது. மொத்த வீற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம், சுற்றுலா மற்றும் நிதியியல் மற்றும் வியாபாரப் பணிகள் துணைத் துறைகளின் கடன்பாடுகளால் எடுத்துக்காட்டப்பட்டு பணிகள் துறைக்கான கொடுகடனானது 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 15.8 சதவீத ஆண்டுக்காண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2018இன் முதலறைப் பகுதியில் 14.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதேவேளை தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் வகையின் கீழான கொடுகடன் 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 17.9

## அட்டவணை 7.3

வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற கொடுக்டனின் வகைப்படுத்தல் (அ) (ஆ) (இ)

துறை	2017 யூன் இறுதியில்	2017 திசை இறுதியில்	2018 யூன் இறுதியில் (₹)	ஆண்டுக்காண்டு மாற்றம் (யூன் 17/யூன் 18)	
				பெறுமதி	%
வேளாண்மை மற்றும் மீன்பிடி	382.0	412.4	443.3	61.3	16.0
இதில், தேவிலை	84.6	91.0	102.3	17.6	20.9
இறுப்பர்	25.3	24.4	27.5	2.2	8.7
தெங்கு	19.6	20.4	23.1	3.5	18.0
நெல்	32.3	32.6	33.8	1.5	4.6
ஏர்க்கறி, பழங்கள் மற்றும் சிறு உணவுப் பயிர்கள்	27.2	29.3	28.1	0.9	3.5
மீன்பிடி	16.8	17.5	17.1	0.3	1.9
கைத்தொழில்	1,864.0	2,041.4	2,231.5	367.5	19.7
இதில், கட்டடவாக்கம்	902.8	993.5	1,069.7	166.9	18.5
உணவு மற்றும் குடிபாணங்கள்	103.6	105.1	115.8	12.2	11.8
புதைகள் மற்றும் ஆடைகள்	156.8	174.7	180.6	23.8	15.2
உருவமைக்கப்பட்ட உடோக உற்பத்திகள், பொறிகளும்	158.5	170.3	196.7	38.2	24.1
பணிகள்	1,331.0	1,393.9	1,520.6	189.5	14.2
இதில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்	400.0	435.8	455.9	56.0	14.0
சுற்றுலாத்துறை	160.4	172.0	190.1	29.7	18.5
நிதியியல் மற்றும் வியாபார பணிகள்	306.6	306.5	356.3	49.7	16.2
கப்பலேஜ்ரஸ், வான் போக்குவரத்து மற்றும் சுரக்குப் பரிமாற்றம்	22.7	19.2	20.4	-2.3	-10.0
தனிப்பட்ட கடன்களும் முற்பணங்களும் (உ)	972.1	1,053.2	1,081.2	109.2	11.2
இதில், நீண்டகால நுகர்வுப் பொருத்தன்	207.0	210.2	215.2	8.2	4.0
அடகு பிழித்தல்	137.5	148.4	156.2	18.7	13.6
கடன்டை	82.0	91.5	92.8	10.8	13.2
மொத்தம்	4,549.1	4,900.9	5,276.6	727.5	16.0

(அ) வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களின் காலாண்டு அளவிட்டின் அறிமுகமாகின்றது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(ஆ) கடன்கள், ஜோதிகப் புற்றுக்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட உணவுமிகள் உள்ளடங்களாகவும் சேகரிப்பு செய்யுமறையிலுள்ள காச விளம்பன் நிதிகளைவும்

(இ) இவ்வட்டவணையிலுள்ள மொத்தப் பெறுமதிகள் அட்டவணை 7.2 இலுள்ள தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்களிலிருந்து வேறுபிருவதற்குக் கணிப்பிட்டு முறைகளிலுள்ள வேறுபாருகளே காரணமாகும்.


(ஈ) தற்காலிகமானது  
(உ) கைத்தொழிலின் கீழ் வகைப்படுத்துமிகு கூட்டுரப்பு கடன்கள் உள்ளடங்களாகவும் நிற்கலனவும் பாதுகாப்பு வகையைமைப்பு நிட்டத்துடன் நொட்டப்பட்டை கடன்கள் உள்ளடங்களாகவும்

சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2018இன் முதலறைப் பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 11.2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. அடகுபிழித்தல் முற்பணங்களின் வளர்ச்சி 2017இன் தொடர்பாக

காலப்பகுதியில் காணப்பட்ட 12.4 சதவீதத்தில் இருந்து 2018 யூன் இறுதியில் 13.6 சதவீதத்திற்கு அதிகரித்துள்ள அதேவேளையில் நீண்டகால நுகர்வுப் பொருத்தகளின் கொள்வனவுகளுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்ட கொடுக்கன் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 20.4 சதவீதமான குறிப்பிடத்தக்கவான வளர்ச்சியிலிருந்து 2018 யூன் இறுதியில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

## வரைபடம் 7.14

முக்கிய துறைகளுக்கு மத்திய வங்கிகளால் வழங்கப்பட்ட கொடுக்கடனின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி

விரிந்த பணம் ( $M_4$ )


- நிதியியல் நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட நான்ய பொறுப்புக்களின் மொதுவடைதலை பிரதிபலிக்கும் வகையில், நிதியியல் அளவிட்டால் ( $M_4$ )<sup>1</sup> அளவிடப்பட்ட விரிந்த பண நிரம்பவின் வளர்ச்சி 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மேலும் மொதுவடைந்தது.  $M_{2b}$ இன் அதே போக்கினை பின்பற்றிய  $M_4$ இன் ஆண்டுக்காண்டு வளர்ச்சி 2017 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 17.6

<sup>1</sup> ஒரிமப்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் மத்திய வங்கியடின் ஒரிமப்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமப்பெற்ற நிதியியல் அளவிடப்படுவது நிதிக்கம்பனிகளைக் கார்த்திந்து கொண்டு நிதியியல் அளவிடப்படுவது நிதிக்கம்பனிகளைக் கார்த்திந்து வழங்கிறது.

சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 12.7 சதவீதத்திற்கு மேதுவடைந்தது. பொறுப்புக்கள் பக்கத்தில், உரிமைப்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமைப்பெற்ற சிறப்பியல்வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமைப்பெற்ற நிதிக் கம்பனிகள் என்பவற்றில் பொதுமக்களின் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் என்பவை 2017 இறுதியில் காணப்பட்ட 19.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2018 ஒக்டூ இறுதியில் ஆண்டுக்காண்டு நீதியில் 14.0 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது. உரிமைப்பெற்ற சிறப்பியல்வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமைப்பெற்ற நிதிக் கம்பனிகள் என்பவற்றிலுள்ள தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2017 இறுதியில் முழுயே பதிவசெய்யப்பட்ட 15.2 சதவீதம் மற்றும் 29.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 ஒக்டூ இறுதியில் 9.6 சதவீதம் மற்றும் 9.2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தன. M<sub>4</sub>இன் சொத்துப் பக்கத்தின் அடிப்படையில், 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் உரிமைப்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமைப்பெற்ற நிதிக் கம்பனிகளின் தேறிய உள்ளாட்டு சொத்துக்கள் மற்றும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் இரண்டின் வளர்ச்சியினாலான விரிவாக்கமாகும். இதற்கேற்ப, ஆய்வுக்குரிய

#### வரைபடம் 7.15

சேமிப்பு மற்றும் தவணை வைப்புக்களின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி (M<sub>4</sub> இன் படி)



காலப்பகுதியில் உரிமைப்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமைப்பெற்ற நிதிக் கம்பனிகளின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் ரூ. 570.2 பில்லியனால் அதிகரித்ததுடன் உரிமைப்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமைப்பெற்ற நிதிக்கம்பனிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ. 37.2 பில்லியனால் அதிகரித்தன.

#### நாட்டு வைப்புக்கள் (M<sub>4</sub>) சொத்துப்பக்கம் (நிதியியல் அளவிட்டின்படி கணிப்பிடப்பட்டது)

ரூ. பில்லியன்

துறை	ஒக்ட-17 முதலில்	2017 முதலில்	ஒக்ட-18 முதலில் (அ)	ஆண்டுக்காண்டு மாற்றம்			
				2017 முதலில்		ஒக்ட-18	
				பெறுமதி	%	பெறுமதி	%
நிதியியல் அளவிடு (M <sub>4</sub> )	7,457.0	7,795.9	8,403.3	1,165.7	17.6	946.3	12.7
உள்ளாட்கும் காரணிகள்							
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	-205.2	-34.2	3.0	349.0	91.1	208.3	101.5
நாணய அதிகாரசபைகள்	745.8	846.1	901.5	287.5	51.5	155.7	20.9
உரிமைப்பெற்ற வர்த்தக வங்கிகள்	-795.9	-724.6	-734.6	65.2	8.3	61.2	7.7
உ.பெ.சிவ.வங்கிகள் மற்றும் உ.பெ.நி.கம்பனிகள்	-155.1	-155.7	-163.8	-3.8	-2.5	-8.7	-5.6
தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள்	7,662.3	7,830.1	8,400.3	816.6	11.6	738.0	9.6
உள்ளாட்கு கொடுகடன்	9,595.6	9,841.8	10,679.4	1,078.5	12.3	1,083.8	11.3
அரசின்கான தேறிய கொடுகடன்	2,843.2	2,778.9	2,903.5	223.1	8.7	60.3	2.1
நாணய அதிகாரசபைகள்	293.5	225.1	245.8	-187.9	-45.5	-47.8	-16.3
உரிமைப்பெற்ற வர்த்தக வங்கிகள்	1,944.0	1,943.4	2,026.1	384.3	24.6	82.2	4.2
உ.பெ.சிவ.வங்கியல்பு வாய்ந்த வங்கிகள்	541.4	545.6	565.5	30.0	5.8	24.0	4.4
உரிமைப்பெற்ற நிதிக்கம்பனிகள்	64.2	64.8	66.1	-3.3	-4.9	1.9	2.9
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன் (ஆ)	521.5	537.0	639.5	23.2	4.5	118.0	22.6
தனியார் துறைக்கான கொடுகடன் (ஆ)	6,230.9	6,525.8	7,136.4	832.2	14.6	905.5	14.5
உரிமைப்பெற்ற வர்த்தக வங்கிகள் (ஆ)	4,590.5	4,799.2	5,248.4	613.4	14.7	657.9	14.3
உ.பெ.சிவ.வங்கியல்பு வாய்ந்த வங்கிகள்	631.9	676.8	721.5	114.6	20.4	89.6	14.2
உரிமைப்பெற்ற நிதிக்கம்பனிகள்	1,008.6	1,049.8	1,166.5	104.2	11.0	158.0	15.7
ஏனைய விடயங்கள் (தேறிய) (ஆ)	-1,933.3	-2,011.7	-2,279.1	-261.8	-15.0	-345.7	-17.9

(அ) தற்காலிகமானது

(ஆ) தற்காலிப்பட்டது

(இ) ஏனைய சொத்துக்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களுக்கிடையிலான வித்தியாசமாகக் கணிப்பிடப்படுகிறது.

முலம்: இலங்கை மத்திய வங்கி

- M<sub>4</sub> இல் தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சியானது 2017 ஒக்து இறுதியின் 17.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 ஒக்து இறுதியில் 14.5 சதவீதத்திற்கு மெதுவடைந்தது. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் வழங்கப்பட்ட தனியார் துறைக்கான கொடுகடன் 2017 இறுதியின் 11.0 சதவீதத்திலிருந்து 2018 ஒக்து இறுதியில் 15.7 சதவீதத்திற்கு அதிகரித்த அதே வேளையில் உரிமம்பெற்ற சிறிப்பியல்பு வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் வளர்ச்சி 2017 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 20.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 14.2 சதவீதத்திற்கு மெதுவடைந்தது. பெயரளவு நியதிகளில், 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் விரிவாக்கம் 2017 இன் அதே காலப்பகுதியில் ரூ.537.3 பில்லியன் விரிவாக்கத்துடன் ஒப்பிடுகையில் ரூ.610.6 பில்லியனாகக் காணப்பட்டதுடன், M<sub>4</sub> இன் உள்ளாட்டு கொடுகடனின் திரண்ட விரிவாக்கத்தின் 73 சதவீதத்திற்கு பங்களித்தது. மேலும், M<sub>4</sub> கூட்டுக்களின் அரசிற்கான தேறிய கொடுகடன், பெயரளவு நியதிகளில் ரூ.124.5 பில்லியனால் அதிகரித்ததுடன், ஆய்வுக்குரிய காலப்பகுதியில் உரிமம்பெற்ற சிறிப்பியல்புவாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள், விரிவாக்கத்திற்கு முறையே ரூ.19.9 பில்லியன் மற்றும் ரூ.1.3 பில்லியனை நேர்க்கணியமாகப் பங்களித்தன.

### எதிர்கால அபிவிருத்திகள்

- 2020ஆம் ஆண்டளவில் நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலை நோக்கிய சீரான ஓர் நிலை மாற்றத்திற்கு வசதியளிப்பதற்கு நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் உள்ளகப்படுத்தல் மற்றும் தேவைப்படும் சட்டவாக்கத் திருத்தங்களின் சட்டமாக்கல் என்பவற்றை பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளையில் அரசின் இறைத் திரட்சி நிகழ்ச்சித்திட்டம் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. செலாவணி வீத நிர்ணயிப்பில் நெகிழ்ச்சித்தன்மையை பேணல் என்பது நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஓர் முக்கிய தேவைப்பாடாக இருப்பதுடன், நடைமுறையிலுள்ள நான்ய விதிச் சட்டத்தை திருத்துவதற்கான முன்னெடுப்புக்கள், முக்கிய பேரண்டப்பொருளாதார மாறிகளின் மாதிரியுறைத்தல் மாற்றும் எறிவுகூறுல் தொடர்பிலான தொழில்நுட்ப இயலாவை மேம்படுத்தல், தரவுத் தொகுத்தலின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உள்வாரியான மற்றும் வெளிவாரியான தொடர்பூட்டலினை வலுவூட்டல் போன்ற பல முன்னெடுப்புக்களை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. தற்போதுள்ள அரசினை அடிப்படையிலான இறைத் திரட்சி செய்முறைக்கு தனது அர்ப்பணிப்பை அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது ஓர் வளர்ச்சிக்கு சாதகமான பொருளாதார சூழலை உருவாக்குவதற்காக நிலைத்துநிற்கக்கூடிய அடிப்படையில் குறைந்த மற்றும் ஸ்திரமான பணவீக்கத்தை எய்திக் கொள்வதற்கு நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கு வெற்றிகரமாக நகர்வதற்கு மத்திய வங்கிக்கு இயலச்செய்யும்.

